

SUPPLEMENT

四

The Ceylon Government Gazette,
PART III.

FRIDAY, MAY 10, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 3rd day of May, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer

Description of Lands referred to.

1

The following lots, situate in the village of Morawaka in the Palle pattuwa in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
19	Bemmagawadeniya	...	0 3 34
45	Lindamulla	...	2 1 10
54	Amuokandedeniya	...	3 0 29
55	Annasigaladeniya	...	2 0 10
56	Mahalgahadeniya	...	1 0 26
57	Gallamedadeniya	...	1 0 23
63	Indikadullehena	...	4 1 17
64	Okandehena, Haldolehena, Wikkarankandehena, Pallewattehena, Bemmagawahena, &c.	757	0 33
		772	1 22

on sheets O 14
24, 32 and O 14
17, 23, and bounded as follows : on the north by the village limit of Weliwe (Okandewatta belonging to Jasin Arachchige Babunhami), Katudeniya belonging to Jasin Arachchige Don Siyadoris, the footpath, Udumulla belonging to Morowaka Vihare, Millagahawatta belonging to Jayawardana Disanayakage Baba Appu, Millagahadeniya belonging to ditto, Migahagedellewatta belonging to Welege Sinche and others, the Diganedola, Dilkowita belonging to Welege Sinche and others, Dikowitawatta belonging to ditto, Egodawattakumbura belonging to Gamachchige Andris and others, Madittagahawatta sold by Crown to D. F. Abayawikkrama (T. P. 155,747), Siyambalagahawatuyaya belonging to Hakuruge Babuna and others, Kapatenumekumbura belonging to Wijayadira Jayawardana Korale Vidanage Don Andris Appuhami and others, Okandewatta belonging to ditto, the Pelawattedola, Amuokanda claimed by Korale Vidanage Don Andris and others, the Pelawattedola, the Annasigala wiliadola, Millagahadeniya belonging to Crown, Galleideniya belonging to Ganhewage Sinno and others, Godakumbura belonging to ditto, Mahawiladeniya sold by Crown to C. B. Le Mesurier (T. P. 158,934), Mahawiladeniya belonging to Crown, Gepalegaha kanda belonging to Ganhewage Siman and others, Pahala-kapatenuma belonging to ditto, the Pelawattedola, Jambugahawala, and Gedarawatta belonging to J. J. Abeyawardana and others, Kahatagaladeniya claimed by Ganhewage Siyadoris and others, Kahatagaladeniyakumbura sold by Crown to ditto (T. P. 177,586), Ganhewagoda belonging to Ganhewage Siyadoris and others, the footpath, Ganhewagoda belonging to Ganhewage Siyadoris and others, the footpath, Achariwila claimed by Welege Endoris and others, Pallewattehena claimed by Pakir Tamhi Muhammadu Ussan, Pallewattedeniya belonging to Crown, the Pallewattedeniya dola, the Nilwala-ganga ; on the east by the village limit of Uwaragala, Pallewattekanda belonging to Crown, Borapanwiladeniya belonging to Koggala Uluge Odris Appu and others (T. P. 163,358), Medaeledeniya belonging to Lokuge Isan and others, Kitulhenadeniya belonging to Koggala Uluge Odris and others (T. P. 163,369, 163,371, and 163,372), the Pelawattedola, Muttettneledeniya belonging to Crown ; on the south by the village limit of Weliwe : on the west by the village limit of Weliwe.

එක 1901 ක්‍රි මුද්‍රා මෙයි දින පැඩිය තුනම් සයක් ඇතුළත්ව මෙයි පැහැ දක්වන ඉතිම්වලි තොගෝ ඉත් එකට තොගෝ වැනියෙන් වැනියෙන් නිවේන යම් දැක්න ඇත්තා එහි එකින් වැනි 1897 මෙයි නොමුදර 1 නේ ආසුපාණයේ 28 චෙනි වෘත්තීන්දේ ප්‍රමාරයට පත්කරුණාලුවූ විෂය මෙයෙන් මෙයෙන් වෘත්තීවරයා තොගෝ මායාර කෙනු ඇතුළත්ව උඩි උඩි රුඩි රුඩි පැවත්ව ඇති ඉතිම්වලි තොගෝ රුඩි ඇති යම් තොගෝ වෘත්තී නොවෘතට නිසි ඇතිව්ව සිංහල පෙන්වන්නේ, පිළිබඳ තොගෝ නිවේන්නේ, එයි පිළිගෙන ලැබුණුවරින්නා නොවෘතට වැනි 1897 මෙයි නොමුදර 1 නේ ආසුපායෙන් එයි නිවේන බිජුවේ ප්‍රකාරව, ඇති එකින්වා පිහිත් තොගෝ ප්‍රධාන එකින් එකින්වා පිහිත් තොගෝ යෙගේ නැරදික්වයිවේ නොදෙන පූලු ඉඩි උඩි උඩි රුඩි රුඩි පැවත්ව උඩි එකින්වා පිහිත් තොගෝ යෙගේ විසින් ප්‍රකාර කරන බව මෙයි මෙයි මෙයි මෙයි මෙයි

ప్రె. డి. ల్రెచ్,
ప్రిమేర్ మన్స్ట్రిట్యూట్‌కు బోధించాడు.

ବୁଦ୍ଧିମତ୍ତା ନେମରକ୍ଷା

දැඩ්ඟු පළාත් වේ ඇයින් මූලිකර දිස්ත්‍රික්කේ මොරටකු සිංහල පළාත් පෙන්වනු ලබයි මොරටකු යන ගම පිහිටා, නීතිය තුව අමුණුප්‍ර සහුගත් සියුම් විවෘත පෙන්වන මෙහි පෙන්වන දක්වන ජ්‍යෙෂ්ඨ ජ්‍යෙෂ්ඨ එකත් තුවකි: —

$O \frac{14}{24, 32}$ සහ $O \frac{14}{17, 23}$ සිනියම්පනුවලට අඩංගුව :—

கிடைவரிசை.	ஒவியே கட.	I.	திடைவர்.
19	வீட்டில்காவு, தென்மீய	...	0 3 34
45	பீடமிர்லை	...	2 1 10
54	அல்லிவசன்றெடுமீய	...	3 0 29
55	அங்காசியட்டுமீய	...	2 0 10
56	மகந்தங்கண்மீய	...	1 0 26
57	காலும்புடுமீய	...	1 0 23
63	உத்திகவில்ரெஷ்ன	...	4 1 17
64	திகங்கந்தெப்ன, கார்த்திகாட்டுக்கென, சிக்க கார்த்திகங்கந்தெப்ன, பல்லேவிந்கென்கென, வீட்டில்காவுபென்கூ ஜக தவன் பெந்தி...	757 0 33	
		772 1 22	

இவ்வாறிவித்தலின் தேதியாகிய 1901 ம் டிசு-த்து வைகாசிமீ 3 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரி-திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளை வெவற்றையும் குறித்து உரித்தப்பேசுவிடார்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் டிசு-த்து முதலாம் நொமபர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான் உத்தியோகஸ்தர் மூன்பாக மாத்துறை அவரது கட்டோரில் தெரியட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றை வெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தெ காண்பியாதிருந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தமிழ் 1897 ம் டிசு-த்து முதலாம் இலக்கச்சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன கையொப்பமிட்டு எழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது உவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முடிக்குரிய ஆதனமென்று வெளியான்கப்படுக் கூவர்


ஜே. பி. வுவில்,
குறிப்பான உத்தியோகவை

ଶୋଲିଲପ୍ପଟ୍ଟ କାଳୀକରିଣୀ ଶିଳ୍ପୀ

I. தென் மாசுவைத்தின் மாத்துறை டிஸ்திரிக்ஷனில் மொழுவக்கோரளையெச்சேர்ந்த பள்ளேபத்துவில் மொழுவக்க என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள், அதாவது, இத்தோட்டையத்துக் குழிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

தகண் இ.	சரணியின்று பெயர்.	வகுகளம்.
		ச. மு. பெ.
19	வெம்மகாவாடதெனிய	0 3 34
45	விள் முள்ள ...	2 1 10
54	அழுதுகண் தேதெனிய	3 0 29
55	அன்னுசிகலதெனிய	2 0 10
56	மக்ரூஸ்காதெனிய	1 0 26
57	காலமெததெனிய	1 0 23
63	இன்திகடுள்ளோகேன	4 1 17
64	ஒகண்டேறேன, ஹல்தொலேகேன, விக்கரங்கண்டேகே ன, பள்ளேவத்தேகேன, வெம்மகாவுகேன இன்னும் சிலதுகளும் ...	757 0 33

O $\frac{14}{24, 32}$ മും O $\frac{14}{17, 23}$ മും അണവുക്കടതാകിക്കിൻ എല്ലിൽ, വടക്കു-ഭേദിവേച്ചെടയ് എല്ലിൽ, (ജാസിൻ ആരഞ്ഞിക്കേ പദ്ധനകാമിയുടെയുള്ള തുക്കൻ തേവത്ത), ജാസിൻ ആരഞ്ഞിക്കേ തൊൻ സിയതോറിസ് ടെയ് കട്ടിതെന്നിയ, അധിപാതൈ മൊറവക്കിക്കാരേചെടയ് ഉച്ചിമുൻണി, ജ്യവർത്തൻ തിണാനുയ കൈ പപാ അപ്പുളുടെയ മിൻണകാവത്ത, മേർശൊൾവിയവരുടെയ മിൻണകാതെന്നിയ, വെലേകേ കിൻചേയുമിലപേര് കനുക്കുമുടെയ മീകാകാടെൻണേവത്ത, തിക്കൈനിതോല, വെലേകേ കിൻചേയുമിലപേര് കനുക്കുമുടെയ തിക്കൈപ്പിട്ട, മേർശൊൾവിയവരകനുടെയ തിക്കൈപ്പിട്ടവത്ത, കമാഴക്കൈ അന്തിരിസ് സിലപേര് കനുക്കുമുടെയ എകാടവത്തുകൈമുപ്പുര, ടി. എപ്. അപേക്ഷകരമക്കു അര ശാട്ടിയാരാല് വിന്റക്പപ്പട്ടിഗ്രുക്കുമ മിത്തകാവത്ത (T. P. 155,747), അക്കുറകൈ പദ്ധനുവുമിലപേര് കനുക്കുമുടെയ ചിയമ്പണാകാവത്തുയായ, വിജയത്ര ജ്യവർത്തൻ കോർഡേണ സിതാൻകൈ തൊൻ അന്തിരിസ് അപ്പുകാമിയുമിലപേര് കനുക്കുമുടെയ കപ്പാതെനുമേകുപ്പുര, മേർശൊൾവിയവരകനുടെയുള്ള തേവത്ത, പെലവത്തേതോല, കോർഡേണ സിതാൻകൈ തൊൻ അന്തിരിസ് അലപേര് കനുക്കുമുടെയ ഉരിത്തുപേക്കമിലപേര് അമുരുകൻഡ, പെലവത്തേതേതോല, അൺകുസിക്കലവിലതോല, അരശാട്ടിക്കുൻണിയിൽക്കാരാതെന്നിയ, കണ്ണഹോവാകേ കിൻനേരുവുമിലപേര് കനുക്കുമുടെയ കാലബ്ലൈതെന്നിയ, മേർശൊൾവിയവരകനുടെയ കൊടകുപ്പുര, ചി. പി. ലമർക്കുസിയാരാല് വിന്റക്പപ്പട്ടിഗ്രുക്കുമ മകവിലതെന്നിയ (T. P. 158,934), അരശാട്ടിക്കുൻണിയാകുമാകവിലതെന്നിയ, കണ്ണയോവാകൈ സിമാനു മിലപേര് കനുക്കുമുടെയ കെപണിസാളുകന്ത, മേർശൊൾവിയവരകനുടെയ പാലകപ്പാതെനുമ, പെലവത്തേതോല, ജേ. ജേ. അപെയവ് തനുമിലപേര് കനുക്കുമുടെയ ജമ്പുകാമിലുമ കെത്തരവത്തുമ കണ്ണയോവാകൈ സിയതോറിസ് മിലപേര് കനുക്കുമുടെയ ഉരിത്തുപേക്കമിലപേര് കാട്ടകാലതെന്നിയ, മേർശൊൾവിയവരകനുക്കുമുടെയ അരശാട്ടിയാരാല് വിന്റക്പപ്പട്ടിഗ്രുക്കുമുടെയ കാട്ടകാലതെന്നിയേക്കുപ്പുര (T. P. 177,586) കണ്ണയോവാകൈ സിയതോറിസ് മിലപേര് കനുക്കുമുടെയ കണ്ണയോവാകൊട, അധിപാതൈ, ഏൻയോവാകൈ സിയതോറിസ് മിലപേര് കനുക്കുമുടെയ കണ്ണയോവാകൊട, അധിപാതൈ, വെലേകൈ എൻതോറിസ് മിലപേര് കനുക്കുമുടെയ ഉരിത്തുപേക്കമിലപേര് ആചാരിവില, പക്കിരതമപി മകമ്മതു ഉചം ഉരിത്തുപേക്കമിലപേര് പാലേവത്തേകേന, അരശാട്ടിക്കുൻണിയാകുമാകവില, പാലേവത്തേതേതെന്നിയ, പാലേവത്തേതേതെന്നിയേതോല, നിലവലാകംക; കിമുക്കു-ഉവരുക്കുലുടെയ എല്ലിൽ, അരശാട്ടിക്കുൻണിയാകുമാകവിലതെന്നിയ, കൊകാലാലുകൈ ഒരിക്കിൽ അപ്പുവുമിലപേര് കനുക്കുമുടെയ വോരുപണവിലതെന്നിയ (T. P. 163,358) ലൊക്കുകൈ കാലനുമിലപേര് കനുക്കുമുടെയ മെതാലേതെന്നിയ, കൊകാലാലുകൈ ഒരിക്കിമിലപേര് കനുക്കുമുടെയ കിതുലകൈനേതെന്നിയ (T. P. 163,369, 163,371, 163,372), പെലവത്തേതോല, അരശാട്ടിക്കുൻണിയാകുമാകവിലതെന്നിയ; തെർക്കു-ഭേദിവേച്ചെടയ് എല്ലിൽ; മേർക്കു-ഭേദിവേച്ചെടയ് എല്ലിൽ.



Scale of 32 Chains to an Inch.

Situation : Morawaka village in Palle pattu of Morawak korale.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
19	Bammagawadeniya	0 3 34
45	Lindamulla	2 1 10
54	Amuokandadeniya	3 0 29
55	Annasigaladeniya	2 0 10
56	Mahalghadeniya	1 0 26
57	Gallamedadeniya	1 0 23
63	Indikadullahena	4 1 17
64	Okandahena, Haldolahena, Wickrangkandahena, Pallewattehena, Bammagawahena, &c.	...	757	0 33
Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{17, 25}$.			772	1 22

Surveyor-General's Office,
Colombo, November 23, 1901.

S. J. C. MORE,
for Surveyor-General.

Description of Boundaries of the Block comprising Lots Nos. 19, 45, 52, 54, 55, 56, 57, 63, and 64.

No.	Name of Land.	No.	Name of Land.
1	...	23	Pelawattedola
2	Kattudeniya	24	—
3	Footpath	25	Gederawatta
4	—	26	—
5	Millagahawatta	27	Kahatagahadeniyakumbura
6	Migahagodalawatta	28	—
7	Digana-dola	29	Agariwiladeniya
8	Dickowita	30	Pelawatthena
9	Dickowitawatta	31	Pelawattedeniya
10	Egodawattekumbura	32	Stream
11	Madittagahawatta	33	Nilwala-ganga
12	—	34	Pallewattekanda
13	Kapatunamakumbura	35	—
14	Okandawatta	36	—
15	Pelawattedola	37	Borapanwiladeniya
16	—	38	Madaelledeniya
17	—	39	Kitulhenedeniya
18	Annasigalawattadola	40	Do.
19	Mahawilladeniya	41	Do.
20	Mahawiladeniya	42	—
21	Gepalighaokanda	43	Muttattuweladeniya
22	—	44	—

三

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
80	Nayamullehena	...	5	2 80
81	Kadittamullehena	...	3	2 2
			14	0 82

on sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$, and bounded as follows : on the north by Kosgulanehena belonging to Crown ; on the east by the Kosgulanehene-dola, Muttaikandekumbura belonging to Jaslinliyanagamage Dandris and others, Radayewa belonging to Crown ; on the south by Radagederawatta belonging to Ratnapulliradage Andrise and others ; on the west by the high road from Morowaka to Deniyaya, Kadittamullakumbura belonging to Morowaka Vihare, Kadittamullekumbure-dola, Kosgulanehena belonging to Crown.

II

$0 \frac{14}{24, 32}$ എന്നും $0 \frac{14}{8, 16}$ കിട്ടിയാൽ അതിലുള്ള അഭിജ്ഞാനം :—

ವಿಕಿರಿಯ.	ಡಿವಿಟಿ ನಮ.	ವಿಕಿರಿಯ.
80	ಹಿಸ್ತಾಲ್ತಿನ್‌ಹಿಸ್ತಾಲ್ತಿನ್	5 2 30
81	ಹಿಸ್ತಾಲ್ತಿನ್‌ಹಿಸ್ತಾಲ್ತಿನ್	8 2 2
		14 0 32


ତିବି ମିଶନ୍—ରୁହାରତ ଦ୍ୟାଜନନୀକ କେବଳଗୁରୁଙେ ଦେଖନ୍ତି; ବୁଦ୍ଧିଶ୍ଵରର କେବଳଗୁରୁଙେଟିକେଣେ ଦେଖିଲୁଛି, ତାମିଶ୍ଵର
ଦ୍ୟାଜନନୀରେ ଦେଖିଲୁଛିଏବେ ଏକ ପାଇନ୍ ଫୁଲରେଥିପାଇନ୍ ଅକ୍ଷମି ଉନ୍ନତିକେଣେକବୁଦ୍ଧିଶ୍ଵରରେ ଦ୍ୟାଜନନୀ
ଦ୍ୟାଜନନୀରେ ଦେଖିଲୁଛିଏବେ ଏକ ପାଇନ୍ ଫୁଲରେଥିପାଇନ୍ ଅକ୍ଷମି ଉନ୍ନତିକେଣେକବୁଦ୍ଧିଶ୍ଵରରେ ଦ୍ୟାଜନନୀ
ଦ୍ୟାଜନନୀରେ ଦେଖିଲୁଛିଏବେ ଏକ ପାଇନ୍ ଫୁଲରେଥିପାଇନ୍ ଅକ୍ଷମି ଉନ୍ନତିକେଣେକବୁଦ୍ଧିଶ୍ଵରରେ ଦ୍ୟାଜନନୀ

II.

O $\frac{14}{24, 32}$ ம் O, $\frac{14}{8, 16}$ ம் அளவுக்கட்டாகிட்டின் :—

அண்டி.	காணியினத் தெயர்.	ஏசாலம்.
80	நயாமுல்லேகேன	5 2 30
81	கடித்தமுல்லேகேன	8 2 2
		14 0 32

எல்லை, வடக்கு-அரசாட்சிக்குள் தொஸ்குலனேகேன ; கிழக்கு-கொஸ்குலனேகேன தொல, ஜானின் வியன்கமகே தண்டிரிசும் சிலபேர்க்குக்குமுடைய முத்தயலுக்கு தேரும்புர, அரசாட்சிக்குள் ரதாவெவ ; தெற்கு-நங்குள்ளிறதாகே அந்திரிசாவும் சிலபேர்க்குக்குமுடைய ரதா செதறவத்த ; மேற்கு-மொறவக்கிலிருந்த தென்யாயக சூபோகும் ரோட்டு, மொறவகக விகாரே உடைய கடித்தமுள்ளேகும்புர, கடித்தமுள்ளேதும்பேதொல, அரசாட்சிக்குள் கொஸ்குல னேகேன.



Scale of 8 Chains to an Inch.

Situation : Morowaka village in Palle pattu of Morowak korale.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.		
80	Nayamullahena	...	5	2	30
81	Kadithamullahena	...	8	2	2
			14	0	32
Sheets O $\frac{14}{24, 32}$ and O $\frac{14}{8, 16}$					

III.

Lot	Name of Land.	Extent.
6	Wewalangackanda ...	A. R. P. 2 3 30

on sheet O $\frac{14}{24, 32}$, and bounded as follows: on the north by the Radawewa; on the east by Ihalaewadeniya belonging to Crown; on the south by Pahalawewadeniya belonging to Crown; on the west by the footpath.

III.

O $\frac{14}{24, 32}$ සිංහලීයනුයට අඩංගු :—

විමුක්තිය.	ඉවෙමු නම.	විමුක්තිය.
6	වැවලුගණිකයද	අ. රු. ප. 2 3 30


මෙම මායිම්—ලුණුරට රුවුවිද; නැගෙනුමුරට යුපසන්නක ඉහළවැවේ දෙනියද; දකුණට යුපසන්නක පහලවැවේ දෙනියද; බ්ලේකුමුරට අකිපාරද.

III.

O $\frac{14}{24, 32}$ ම අභ්‍යන්තර ක්‍රියිල් :—

නම.	රුක්කියානාත පෙයර්.	විසරාම.
6	බෙවලකුකුන්ත	අ. රු. පු. 2 3 30

සල්ලී, වැකු-නොවෙව; කිරුකු-ඇරාසාන්තිකතුන් මූකලවෛවෙතෙනිය; තෙතු-ඇරාසාන්තිකතුන් ප්‍රකාශවැළඳෙනිය; මෝතු-ඇතුපානා.



Scale of 8 Chains to an Inch.

Lot 6 called Wewalankaokanda, in extent 2A. 3R. 30P., situated in Morowaka village in Palle pattu of Morowak korale.

Surveyor-General's Office,
Colombo, November 19, 1900.

Sheet $\frac{14}{24, 32}$

S. J. C. MORE
for Surveyor-General.